



Dominic Perrottet
Premier of New South Wales

Brad Hazzard
Minister for Health

MEDIA RELEASE

வியாழக்கிழமை, 23 டிசம்பர் 2021

நியூ சவுத் வேல்ஸ் கோவிட் நடைமுறைகளைப் புதுப்பித்து, துரித நோயெதிர்ப்புச் சோதனைகளை (Rapid Antigen Tests) இலவசமாகச் செய்கிறது

கோவிட் நோய்த்தொற்றுடன் சேர்ந்து வாழ நாம் தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பதால், நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் அதன் பாதுகாப்பான மற்றும் அளவான அணுகுமுறையைப் பராமரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்தின் பெருந்தொற்று நடைமுறைகளில் பின்வரும் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்:

24 டிசம்பர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல்:

- உபசரிப்புப் பணியாளர்களுக்கும் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளிடக் குடியிருப்பு அல்லாத அமைப்புகளிலும், சாப்பிடும்போதும் அல்லது குடிக்கும்போதும் தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசங்கள் கட்டாயமாக இருக்கும்.

27 டிசம்பர் 2021 திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல்:

- உபசரிப்புப் பணி மற்றும் சில்லறை விற்பனை உட்பட அனைவருக்கும் க்யூ.ஆர். குறியீடு (QR code) உள்-நுழைவுப் பதிவுகள் (check-ins) கட்டாயமாக இருக்கும்; மற்றும்
- மதுபானக் கடைகள் (pubs), விடுதிகள் (clubs), உணவகங்கள் (restaurants) மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் (cafes) உள்ளிட்ட உபசரிப்புப் பணிக்கான வளாகங்களின் உள்ளிடங்களில் 2 சதுர மீட்டருக்கு 1 நபர் என்ற விதிமுறையுடன், வெளியிட அமைப்புகளுக்கு ஆள்-அடர்த்தி வரம்பு (density limit) இல்லை என்ற நிலைக்கு மாறும்.

அனைத்து நடைமுறைகளும் வியாழக் கிழமை, 27 ஜனவரி 2022 வரை அமலில் இருக்கும்.

க்யூ.ஆர். உள்-நுழைவுப் பதிவுக்கான (QR check-in) தேவைகளை நீட்டிப்பதன் மூலம், மக்கள் உடல்நலம் குன்றி, அவர்கள் ஓர் அறிவிப்பைப் பெற்றால், தாங்கள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதை அது அவர்களுக்கு நினைவூட்டும். அவர்கள் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது அவர்களுக்கு நோயறிகுறிகள் இருந்தாலோ, அவர்கள் அவசியம் பரிசோதிக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கும் மேலாக, மக்கள் விருந்துண்ணுவது, குடிப்பது உள்ளிட்டவற்றில் கலந்துகொள்வதை இயன்ற அளவு குறைத்துக் கொண்டு, முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும், வெளியிடத்தில் நிகழ்ச்சிகளை நடத்துமாறும் மக்களை அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் இந்த நடைமுறைகளைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம், விரைவான நோயெதிர்ப்புச் சோதனை உபகரணங்களை (Rapid-Antigen Test kits) வாங்கி, மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்படி செய்யும். இது மக்களுக்குக் கூடுதலான தெரிவுகளைக் கொடுக்கும், அத்துடன் பி.சி.ஆர். (PCR) பரிசோதனை செய்ய வேண்டியவர்கள் அதைச் செய்யவும் அனுமதிக்கும்.

இந்தகைய நடவடிக்கைகள், நமது சுகாதார அமைப்பின் மேலுள்ள அழுத்தத்தை அகற்றி, அதிகமான மக்கள் தங்கள் நோயெதிர்ப்பு ஊக்கி மருந்துகளைப் (booster shots) பெறும் வரை சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்று முதல்வர் டோமினிக் பெரோட்டெட் (Dominic Perrottet) கூறினார்.

"சூழ்நிலை மாற்றமடைந்தவுடன் நாங்கள் எங்கள் நடைமுறைகளை மாற்றியமைப்போம் என்று நாங்கள் கூறினோம், மேலும் இந்த நடவடிக்கைகள் நமது சுகாதார அமைப்பின் மேலுள்ள அழுத்தத்தை அகற்ற உதவும். அதன்பயனாக, பராமரிப்பு தேவைப்படுபவர்கள் அதை அணுக முடியும்," என்று திரு பெரோட்டெட் (Mr Perrottet) கூறினார்.

"எங்கள் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மகத்தான வேலையைச் செய்துள்ளனர், அவர்களுக்கு நாங்கள் போதுமான நன்றி சொல்லி மாளாது.

"மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், மருத்துவமனைக்குச் செல்லாமல் தடுப்பதற்கும் தடுப்பூசி முக்கியமான கருவியாகும். தடுப்பூசி போடுவதற்கும், தங்கள் நோயெதிர்ப்பு ஊக்கிகளைப் (boosters) பெறுவதற்கும், மக்கள் தொடர்ந்து முன்வருவது இன்றியமையாததாகும்."

சுகாதார அமைச்சர் பிராட் ஹஸார்ட் (Brad Hazzard), மக்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பரிசோதிக்க முன்வருவதற்கு நன்றி தெரிவித்ததோடு, கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.

"பரிசோதனை செய்ய அதிக எண்ணிக்கையில் மக்கள் வெளியே வந்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ஆனால் உண்மையிலேயே தேவைப்படும் நபர்களுக்குப் பரிசோதனைகள் கிடைக்கின்றனவா என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று திரு ஹஸார்ட் (Mr Hazzard) கூறினார்.

"உங்களுக்கு எந்த நோயறிகுறிகளும் இல்லை என்றால், செய்ய வேண்டும் என்பதற்காகத் தயவு செய்து ஒரு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டாம். இன்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவதுதான் மக்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியமாகும். சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்குத் தொடர்ந்து மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

"பெருந்தொற்றுக்கு எதிர்வினையாக, நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை செய்து வரும் பணிக்காக, அவர்களுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்."

**MEDIA: Ian Paterson | Premier | 0438 748 501
Julie Garvey | Minister Hazzard | 0448 569 746**